

{ Formerly known as Orchid Chemicals & Pharmaceuticals Limited)
Corp. Off.: **Orchid Pharma Ltd.**, 'Orchid Towers' 313, Valluvarkottam High Road, Nungambakkam, Chennai - 600 034. India.
February 15, 2022 CIN: L24222TN1992PLC022994

National Stock Exchange of India Limited Listing Department Exchange Plaza, 5th Floor, Plot No: C/1, G - Block, Bandra- Kurla Complex, Bandra (East), Mumbai - 400 051 NSE Symbol: ORCHPHARMA	BSE Limited Corporate Relationship Department 1st floor, New Trading Ring Rotunda Building, P J Towers Dalal Street, Fort Mumbai - 400 001 BSE Code: 524372
--	--

**Sub: Copy of Newspaper Publication dated February 14, 2022 - Unaudited Standalone &
Consolidated Financial Results for the quarter and nine months ended December 31, 2021**

Dear Sir/ Madam

Pursuant to Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, please find enclosed herewith the copies of the Unaudited Financial Results for the quarter and nine months ended December 31, 2021 published in the following newspapers on February 14, 2022:

1. Financial Express (English) - All Editions
2. Makkal Kural (Tamil) - All Editions

Kindly take the above on your records.

Thanking you

Yours faithfully
For **Orchid Pharma Limited**

"Orchid Towers"
313, Valluvarkottam
High Road
Nungambakkam
Chennai - 600 034
Nikita K *
Company Secretary

Encl: a/a

● CBT MEETING

EPFO to take call on FY22 interest rate in March

PRESS TRUST OF INDIA
New Delhi, February 13

THE EPFO'S APEX decision-making body, the Central Board of Trustees (CBT), will take a call on the interest rate on employees' provident fund (EPF) deposits for 2021-22 in its meeting next month.

"The Employees' Provident Fund Organisation (EPFO) CBT meeting will be held in Guwahati in March, where proposal for interest rate for 2021-22 would be listed as it is end of the fiscal year," Union labour minister Bhupender Yadav told PTI when asked about the EPF Inter-



est rate for 2021-22.

Asked whether the EPFO would maintain the 8.5% interest rate for 2021-22 as decided for 2020-21, Yadav, who also heads the CBT, said the decision would be taken on the basis of income projection for the financial year. The 8.5% interest rate on EPF deposits for 2020-21 was decided by the CBT in March 2021. It was ratified by the finance ministry in October

2021 and thereafter, the EPFO issued directions to field offices to credit the interest income at 8.5% for 2020-21 into the subscribers' accounts.

Once the CBT decides an interest rate on EPF deposits for a fiscal year, it is sent to the ministry of finance for concurrence. The EPFO provides the rate of interest only after it is ratified by the government through the finance ministry. In March

2020, the EPFO had lowered the interest rate on provident fund deposits to a seven-year low of 8.5% for 2019-20, from 8.65% provided for 2018-19. The EPF interest rate provided for 2019-20 was the lowest since 2012-13, when it was brought down to 8.5%. The EPFO had provided 8.65% interest rate to its subscribers in 2016-17 and 8.55% in 2017-18. The rate of interest was slightly higher at 8.8% in 2015-16. It had given 8.75% rate of interest in 2013-14 as well as in 2014-15, higher than 8.5% for 2012-13. The rate of interest was 8.25% on provident fund in 2011-12.

Auction for 5G spectrum expected in May: Official

PRESS TRUST OF INDIA
New Delhi, February 13

THE LONG-AWAITED 5G spectrum auction is expected to be held in May this year if the Telecom Regulatory Authority of India (Trai) submits by March its recommendations on the rules regarding the sale process, according to a senior official of the telecom department.

Telecom minister Ashwini Vaishnaw earlier this month said the Trai has informed that it will submit its recommendations for the 5G auction by March and the Department of Telecommunications (DoT) is simultaneously firming up other processes to hold the auction at the earliest.

"Trai has indicated that they will send it (recommendations) by March. Thereafter, it will take us a month to make a decision around it," telecom secretary K Rajaraman told PTI.

Earlier, the government has taken time of 60-120 days to start the bidding rounds in the auction after receiving recommendations from the Trai on spectrum auction.

Rajaraman said it will take the DoT two months to start the auction from the day it gets recommendations from the Trai.

According to the DoT, 5G is expected to deliver download speed 10 times faster than 4G services.



According to the DoT, 5G is expected to deliver download speed 10 times faster than 4G services

The Trai holds consultation with the industry and other stakeholders and then submits recommendations to the DoT.

As per the current practice, the apex decision making body at the DoT, the Digital Communications Commission (formerly the Telecom Commission) takes the decision on Trai's recommendations and then approaches the Cabinet for the final approval.

Rajaraman said that the DoT has already selected MSTC as the auctioneer for the upcoming auction.

The Trai has given participants in 5G spectrum consultation to submit their additional comments by February 15, after which it will review and come up with recommendations.

Telecom operators have demanded an up to 95% cut in the spectrum frequency band price. Telecom and satellite players are at loggerheads with each other on rules for the 5G spectrum auction.

As per the process, the DoT seeks reference from the Trai on spectrum price, method for allocating it, block size of spectrum, payments terms and conditions, among others.

Budget provisions to boost financial inclusion goals: Postal dept secy

PRESS TRUST OF INDIA
New Delhi, February 13

THE BUDGET PROVISIONS and allocation will strengthen the postal department's financial inclusion goals and help bring in banking industry best practices for customers, particularly those in rural areas, Department of Posts secretary Vineet Pandey has said.

According to Budget announcements, in 2022, all 1.5 lakh post offices will come under the 'core banking system', enabling financial inclusion and access to accounts through net banking, mobile banking, ATMs, and also provide online transfer of funds between post office accounts and bank accounts. This will be helpful, especially for farmers and senior citizens in rural areas, as it will enable interoperability, and bring crores of post office deposit accounts into the mainstream banking and payments system.

Further, as per Budget announcements, the railways will develop new products and efficient logistics services for small farmers and small & medium enterprises, besides taking the lead in integration of postal and railways networks to provide seamless solutions for movement of parcels. Overall, the gross budgetary support for the Department of Posts has been pegged at ₹36,395.89 crore for 2022-23, against ₹35,173.27 crore in fiscal 2021-22 (budget estimates). For 2022-23, the net budgetary support stands at ₹20,820 crore, against ₹16,528.22 crore in 2021-22 (budget estimates).

"Majority of our beneficiaries or our customers are in Tier 2/3 rural areas, particularly women, farmers, artisans, senior citizens... now the time has come for all the benefits which are the common industry best practices, the banking industry best practices, available to others... should be available to post office customers, also," Pandey told PTI.

The Department of Posts currently provides a wide array of services such as mail and parcel services; post office savings schemes; money order and Indian postal order; Postal Life Insurance and Rural Postal Life Insurance.

Its other services include Post Office Passport Seva Kendra, Aadhaar enrolments and updation facility, railway passenger reservations facility, common service centre, and utility bills payment, among others.

Observing that expectation from the post office is now "much beyond" its traditional role, Pandey said that the postal department is proactively leveraging its digital and vast physical network, building on the age-old "trust factor" to make its offering and services more responsive to its customers.

Non-financial debt jumps 11.9% to ₹371L cr in Sept quarter: Report

LED BY THE general government debt, the country's non-financial sector debt grew 11.9% year-on-year to ₹371 lakh crore, or 170.2% of GDP, in the September 2021 quarter, even as the indebtedness of households declined marginally, according to a report.

However, this is lower than the previous fiscal, when it had touched 180.2% of GDP after a three percent contraction in the nominal GDP during FY21, according to the report by Motilal Oswal Financial Services.

At 180.2% of GDP in FY21, this was the peak as against 155% in FY20. Also, the debt-to-gross domestic product (GDP) ratio contracted to 170.2% of GDP in the June 2021 quarter,

with the normalisation of nominal GDP, which grew at 14.7%.

The general government debt (Centre and states combined) has grown strongly by 16.1% in the September 2021 quarter, even as the indebtedness of households declined marginally, according to a report.

Total non-financial sector debt stood at ₹371 lakh crore in the September 2021 quarter, up from ₹356 lakh crore in the March quarter and ₹361 lakh crore in the June quarter. As much as two-thirds of the rise in debt in the second quarter over the previous one was due to the government sector, as household debt growth ebbed, corporate debt growth spiked leading

to an overall rise of 11.9% in the second quarter, similar to the 12.2% average growth over the previous two quarters.

Government borrowing has been the key driver of higher debt growth over the past few quarters. General government debt continued to rise at 16.1% in the September 2021 quarter, though the Centre and states debt rose 15.1% and 13.6%, respectively. However, both fell to 57.6% and 29.1% of GDP in Q2FY22, from the 15-year peak of 58.9% and 30.5% in the March 2021 quarter, respectively.

While housing and non-housing debt grew slower, non-housing debt continued to outpace housing debt. Non-housing debt grew 9.7%, which is the slowest in five quarters and accounted for 71.2% of total household debt.

which is the highest growth in nine quarters, but still modest.

Within this, household debt growth softened to a five-quarter low of 9.1%.

Household debt fell to 34.9% of GDP in Q2FY22, from its peak of 38.1% in Q4FY21. Non-financial corporate debt stood at 48.6% of GDP, lower than the peak of 52.8% in Q1FY21, thus marking the low-level in seven years.

While housing and non-housing debt grew slower, non-housing debt continued to outpace housing debt. Non-housing debt grew 9.7%, which is the slowest in five quarters and accounted for 71.2% of total household debt.

PTI

Orchid Pharma
A Dhanuka Group Company

ORCHID PHARMA LIMITED
CIN: L2422TN1992PLC022994

Registered Office: 'Orchid Towers' No.313, Valluvar Kottam High Road, Nungambakkam, Chennai - 600 034, Tamil Nadu, India
Phone: +91-44-2821 1000/ 2823 0000 | Fax: +91-44-2821 1002 | E-mail: corporate@orchidpharma.com | Website: www.orchidpharma.com

Extract of Unaudited Standalone and Consolidated Financial Results for Quarter and Nine Months Ended December 31, 2021

(₹ in Lakhs)

S. No.	Particulars	Standalone		Consolidated	
		Quarter ended December 31, 2021 (Unaudited)	Year to date figures December 31, 2021 (Unaudited)	Corresponding quarter of previous year ended December 31, 2020 (Unaudited)	Quarter ended December 31, 2021 (Unaudited)
1	Total income from operations	16,166.11	38,399.63	10,436.67	16,374.24
2	Net Profit/ (Loss) for the period (before tax and exceptional items)	(899.29)	(302.61)	(4,533.16)	(1,386.32)
3	Net Profit/ (Loss) for the period before tax (after exceptional items)	(899.29)	(302.61)	(4,533.16)	(1,386.32)
4	Net Profit/ (Loss) for the period after tax (after exceptional items)	(899.29)	(302.61)	(4,533.16)	(1,386.32)
5	Other comprehensive income (net of tax)	15.34	47.89	(49.11)	15.34
6	Total Comprehensive Income for the period [Comprising Profit / (Loss) for the period (after tax) and Other Comprehensive Income (after tax)]	(883.95)	(254.72)	(4,582.27)	(1,370.98)
7	Equity Share Capital (face value of ₹10 per share)	4,081.64	4,081.64	4,081.64	4,081.64
8	Reserves (excluding Revaluation Reserve) as shown in the Audited Balance sheet of the previous year	NA	NA	NA	NA
9	Earnings Per Share (of ₹10/- each) (for continuing and discontinued operations)	(2.20)	(0.74)	(11.11)	(3.40)
- Basic				1.14	(10.96)
- Diluted				(2.20)	(0.74)
				(11.11)	(3.40)
				1.14	(10.96)

Note:

- The above is an extract of the detailed format of the quarterly Consolidated and Standalone unaudited financial results for the quarter and nine months ended December 31, 2021 filed with the stock exchanges under Regulation 33 of the SEBI (Listing and Obligations Disclosure Requirements) Regulations, 2015. The full format of the Unaudited Consolidated and Standalone Financial Results for the quarter and nine months ended December 31, 2021 are available on the website of the BSE Limited i.e. www.bseindia.com and National Stock Exchange of India Limited i.e. www.nseindia.com, on the stock exchanges where the Company's shares are listed and on the website of the Company i.e., www.orchidpharma.com.
- The above unaudited financial results were reviewed by the Audit Committee and thereafter approved and taken on record by the Board of Directors at their meeting held on February 12, 2022. The Statutory Auditors of the Company have conducted a "Limited review" of the above financial results for the quarter and nine months ended December 31, 2021.

For and on behalf of the Board of Directors of Orchid Pharma Limited
Sd/-
Manish Dhanuka
Managing Director
DIN: 00238798

Place : Gurugram
Date : 12th February, 2022

E-Auction –Monnet Power Company Limited (in Liquidation)
Sale of Power Plant under the Insolvency and Bankruptcy Code, 2016

Announcing the 6th round for Sale of Power Plant of Monnet Power Company Limited under Liquidation, pursuant to NCLT (Mumbai Bench) order dated 23 October 2019, through the public e-auction process. Power Plant is located near village Malibrahmani, in Angul District of Orissa having capacity of 2X25 MW and is coal fired thermal power plant.

Interested applicants may refer to the detailed Asset Sale Process Memorandum uploaded on website of the corporate debtor <http://monnetpower.co.in/liquidation/> and also on E-Auction website <https://ncltauction.auctontiger.net>.

The Auction Sale will be done through the E-Auction platform: <https://ncltauction.auctontiger.net>

Asset	Manner of Sale	Date and Time of Auction	Reserve Price (INR)	EMD Amount(INR) & Submission deadline
Power Plant at Angul, Orissa	Sale of assets on Slump Sale basis	01 March 2022 13:01 to 02 March 2022 13:00	513.00 Crore	5 Crore On or before 18 February 2022

Please feel free to contact Mr. Navneet Kumar Gupta at LQ.MPCL@in.gt.com or Navneetkgupta@gmail.com or Mr. Surendra Raj Gang at Surendra.raj@in.gt.com in case any further clarification is required.

Sd/-
Navneet Kumar Gupta
(IBBI/IPA-001/IP-P-00001/2016-2017/10009)
Liquidator for Monnet Power Company Limited
Registered With IBBI: Address: Unit No. 2, Block D1, Golk Link DDA, Sector 23B, Pocket 8, Dwarka, New Delhi, National Capital Territory of Delhi, 110072
Date: 14 February 2022
Place: New Delhi

E-Auction Notice
FOR SALE OF ASSET OF LOTUS SHOPPING CENTRES PVT. LTD. (IN LIQUIDATION), Under IBC, 2016

Sale of Asset(s) and Properties owned by Lotus Shopping Centres Pvt Ltd. (In Liquidation) forming part of the Liquidation Estate formed by the Liquidator, appointed by the Hon'ble NCLT, (Bengaluru) Ordered 18th June 2019.

Assets Lot	Date and time of Auction	Reserve Price	Incremental Amount	EMD Amount & Submission process
Lotus Shopping Mall - Kulshetra, Mangalore, Karnataka.	28 February 2022 from 09:00 p.m. to 05:00 p.m. (with unlimited extension of 5 mins.)	INR 125 Crore	INR 50 Lakhs	INR 10 Crore (refer asset sale process memorandum)

Please refer Terms & Conditions of E-auction and submission of Expression of Interest (EOI), provided under E奥 process document and the Asset Sale Process Memorandum on the website of the corporate debtor <http://lotusshoppingcentres.in>. Alternatively, details will also be made available on <https://ncltauction.auctontiger.net> - E-Auction website. You may write to me at LQ.Lotus@in.gt.com for any further details or clarification in this regard.

Date : 14 February 2022 Sanjay Kumar Mishra,
Place : Mumbai (IBBI/IPA-001/P-P-010-47/2017-2018/11730)
Liquidator of Lotus Shopping Centres Private Limited (In Liquidation)
Registered address : Dreams Complex, 4C+1605, LBS Marg, Bhandup West, Mumbai-400 078
Email : ipsanjaymishra@rediffmail.com

Delivering CONSISTENTLY on TRUST

Muthoot Finance

CONSOLIDATED LOAN ASSETS UNDER MANAGEMENT ₹60,896 CRS*

CONSOLIDATED PROFIT AFTER TAX ₹3,025 CRS*

CONSOLIDATED NET WORTH ₹17,773 CRS*

BRANCH NETWORK OF 5,490*

LONG TERM CREDIT RATINGS AA+/STABLE BY CRISIL & ICRA

EXTRACT OF UNAUDITED FINANCIAL RESULTS FOR THE NINE MONTHS ENDED DECEMBER 31, 2021

PARTICULARS	STANDALONE		CONSOLIDATED	
	9M FY 22	9M FY 21	% Increase	FY 2021
Total Revenue (₹)	8,420	7,746	9%	10,574
Profit Before Tax (₹)	4,018	3,657	10%	5,007
Profit After Tax (₹)	2,994	2,726	10%	3,722
Net Worth (₹)	17,412			

